

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

குர்ஆனிய பிரார்த்தனைகள்
மற்றும்
கடவுளின் அழகிய பெயர்கள்

Qur'anic Prayers
and
Beautiful Names of God

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

குர்ஆனிய பிரார்த்தனைகள்
மற்றும்
கடவுளின் அழகிய பெயர்கள்

QUR'ANIC PRAYERS
AND
BEAUTIFUL NAMES OF GOD

இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள குர்ஆன் வசனங்களில் “அல்லாஹ்” என்ற சொல் இடம் பெறும் இடங்களில் “கடவுள்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மனித சமுதாயம் முழுவதற்குமான வழிகாட்டியாகவும், வாழ்க்கைத் திட்டமாகவும் மேலும் இறுதி வேதமாகவும் குர்ஆன் இருப்பதால், அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த பொருள் மாறுபாடும் இல்லை என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும்.

இணையதளங்கள்

Kadavulmattum.org (Tamil)

Hiddensecret.org (English)

Godalone.in (English)

Ekkhuda.com (Hindi)



புத்தகம் வெளியிடுவதற்கான நோக்கம் ஆகும்.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வை திருப்திப்படுத்துகின்ற காரியங்களை செய்கின்ற நன்னெறியாளர்களாக நம் அனைவரையும் “அல்லாஹ்” ஆக்கி அருள் பாலிப்பாராக, மேலும் நம்மை நேரான பாதையில் தொடர்ந்து வழி நடத்துவாராக.

“மாஷா அல்லாஹ் லா ருகுவ்வத்த
இல்லாஹில்லாஹ்”

“இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்,
அனைத்து வல்லமைகளையும் கொண்டவர்
அவர் மட்டுமே.”

“அல்ஹம்துலில்லாஹ்”

“புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவருக்கு
மட்டுமே”

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

குர்'ஆனிய பிரார்த்தனைகள்

Qur'anic Prayers

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

الرَّحْمَنِ الرَّحِيمِ

مَلِكِ يَوْمِ الدِّينِ

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ

عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

[1:1] In the name of GOD, Most Gracious, Most Merciful.

[1:2] Praise be to GOD, Lord of the universe.

[1:3] Most Gracious, Most Merciful.

[1:4] Master of the Day of Judgment.

[1:5] You alone we worship; You alone we ask for help.

[1:6] Guide us in the right path;

[1:7] the path of those whom You blessed; not of those who have deserved wrath, nor of the strayers.

[1:1] கடவுள்-ன் பெயரால்,

மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

[1:2] புகழ்ச்சி **கடவுள்**-க்குரியது, பிரபஞ்சத்தின் இரட்சகர்.

[1:3] மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

[1:4] தீர்ப்பு நாளின் அதிபதி.

[1:5] உம்மை மட்டுமே நாங்கள் வழிபடுகிறோம்.

உம்மிடம் மட்டுமே நாங்கள் உதவி கோருகிறோம்.

[1:6] சரியான பாதையில் எங்களை வழி நடத்துவீராக;

[1:7] நீர் ஆசிர்வதித்தவர்களின் பாதையில்;

கோபத்திற்குள்ளானோருடையது அல்ல,

வழி தவறியவர்களுடையதும் அல்ல.

[1:1] *Bismilla hirrahma nirraheem*

[1:2] *Alhamdhu lillahi rabbil alameen*

[1:3] *Arrahma niraheem*

[1:4] *Maliki yawmiddheen*

[1:5] *Iyyaka na'abudhu wa iyyaka nasthaeen*

[1:6] *Ihdinas sirathal musthaqeem*

[1:7] *Sirathalladheena an'amtha alayhim ghayril
magh dhoobi alayhim waladdhalleen*

[1:1] பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

[1:2] அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

[1:3] அர்ரஹ்மா னிர் ரஹீம்

[1:4] மாலிகி யவ்மித்தீன்

[1:5] இய்யாக்க ந ஆபுது வ இய்யாக்க நஸ்தஈன்

[1:6] இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்ததகீம்

[1:7] ஸிராத்தல்லதீன் அன்அம்த அலைய்ஹிம்

ஶைரில் மஹ்மதூபி அலைய்ஹிம்

வளத்ததாளீன்.

سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ
الْعَلِيمُ الْحَكِيمُ

[2:32] Be You glorified, we have no knowledge, except that which You have taught us. You are the Omniscient, Most Wise.

[2:32] நீரே துதிப்பிற்குரியவர், நீர் எங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைத் தவிர, எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நீரே சர்வமும் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.

[2:32] *Sub'hanaka la ilma lana illa ma allamthana innaka anthal aleemul hakeem*

[2:32] ஸுப்ஹானக்க லா இல்ம லனா இல்லா மா அல்லம்த்தனா இன்னக்க அன்த்தல் அளீமுல் ஹக்கீம்

أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ

[2:67] **GOD** forbid, that I should behave like the ignorant ones.

[2:67] அறியாமை நிறைந்தவர்களில் ஒருவனைப் போல் நான் நடந்து கொள்வதை விட்டும், **கடவுள்** காப்பாராக.

[2:67] *Aoodhu billahi an akoona minal jahileen*

[2:67] அலுஹுபில்லாஹி அன் அக்கூன மினல் ஜாஹிலீன்

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

[2:127] Our Lord, accept this from us. You are the Hearer, the Omniscient.

[2:127] எங்கள் இரட்சகரே, இதனை எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வீராக. நீரே செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[2:127] *Rabbana thaqabbal minna innaka anthas
sameeul aleem*

[2:127] ரஃப்பனா தக்ஹப்பல் மின்னா இன்னக்க
அன்த்தஸ் ஸமீஉல் அளீம்.

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمِينَ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةٌ مُّسْلِمَةٌ لَّكَ وَارِنَا مَنَا
سِكِنًا وَتُبَّ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

[2:128] Our Lord, make us submitters to You, and
from our descendants let there be a community
of submitters to You. Teach us the rites of our
religion, and redeem us. You are the Redeemer,
Most Merciful.

[2:128] எங்கள் இரட்சகரே, உமக்குச்
சரணடைந்தவர்களாக எங்களை ஆக்குவீராக,
மேலும் எங்களுடைய சந்ததியினரிலிருந்து
உமக்குச் சரணடைந்தவர்களாக ஒரு சமூகத்தை
இருக்கச் செய்வீராக. எங்களுடைய மார்க்கத்தின்
சடங்குகளை எங்களுக்குக் கற்றுத்தருவீராக,

மேலும் எங்களை மீட்பீராக. நீரே மீட்பவர், மிக்க கருணையாளர்.

[2:128] *Rabbana waj'alna muslimayni laka wamin dhurriyyathina ummathan muslimathan laka wa arina manasikana wathub alayna innaka antha thawwabur raheem*

[2:128] ரஃப்பனா வஜ்அல்னா முஸ்லிமைனி லக்க வமின் Dதுர்ரியத்தினா உம்மத்தன் முஸ்லிமத்தன் லக்க வஅரினாமனாஸிகனா வதுஃபு அலைனா இன்னக்க அனத்தத் தவ்வாஃபுர் ரஹீம்.

أَسْلِمْتُ لِرَبِّ الْعَالَمِينَ

[2:131] I Submit to the Lord of the Universe

[2:131] பிரபஞ்சத்தின் இரட்சகருக்கு நான் அடிபணிகின்றேன்

[2:131] *Aslamthu li Rabbil Alameen*

[2:131] அஸ்லம்து லி ரஃப்பில் ஆலமீன்

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً
وَقِنَا عَذَابَ النَّارِ

[2:201] Our Lord, grant us righteousness in this world, and righteousness in the Hereafter, and spare us the retribution of Hell.

[2:201] எங்கள் இரட்சகரே, இந்த உலகில் எங்களுக்கு நன்மையையும், அத்துடன் மறுவுலகிலும் நன்மையையும் வழங்குவீராக, மேலும் நரகத்தின் தண்டனையிலிருந்து எங்களைத் தவிர்த்து விடுவீராக.

[2:201] *Rabbana athina fidh dhunya hasanathav wafil akhirathi hasanathav waqina adhaban nar*

[2:201) ரB ப்பனா ஆத்தினா F பிD த்துன்யா ஹஸனத்தவ் வFபில் ஆQஹிரத்தி ஹஸனத்தவ் வகினா அDதாBபன்நார்.

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا

عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

[2:250] Our Lord, grant us steadfastness, strengthen our foothold, and support us against the disbelieving people.”

[2:250] எங்கள் இரட்சகரே, எங்களுக்கு உறுதிப்பாட்டை அளிப்பீராக, எங்களுடைய பாதங்களைப் பலப்படுத்துவீராக, மேலும் நம்பமறுக்கின்ற மக்களுக்கு எதிராக எங்களுக்கு ஆதரவளிப்பீராக.

[2:250] *Rabbana afrigh alayna sabrav wassabbith aqdamana wansurna alal qawmil kafireen*

[2:250] ரஃப்பனா அஃபரிஹ் அலைய்னா ஸப்ரவ் வ ஸஃப்பித் அக்ஹ்தாமனா வன்ஸூர்னா அலல் ஹக்வ்மில் காஃபிரீன்.

سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

[2:285] We hear, and we obey. Forgive us, our Lord.
To You is the ultimate destiny.

[2:285] நாங்கள் செவியேற்கின்றோம், மேலும்
நாங்கள் கீழ்ப்படிகின்றோம்.* எங்களை
மன்னிப்பீராக, எங்கள் இரட்சகரே. இறுதி
விதியானது உம்மிடமே உள்ளது.

[2:285] *samigna wa athagna ghufranaka
rabbana wa ilaykal maseer*

[2:285] ஸமிஃனா வஅதஃனா Gஹுஃப் ரானக்க
ரBப்பனா வ இலைக்கல் மஸீர்.

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ
 عَلَيْنَا إَصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا
 مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۗ وَاعْفُ عَنَّا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا
 فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

[2:286] “Our Lord, do not condemn us if we forget or make mistakes. Our Lord, and protect us from blaspheming against You, like those before us have done. Our Lord, protect us from sinning until it becomes too late for us to repent. Pardon us, forgive us, and have mercy on us. You are our Lord and Master. Grant us victory over the disbelieving people.”

[2:286] எங்கள் இரட்சகரே, நாங்கள் மறந்து விட்டாலோ அல்லது தவறுகள் செய்து விட்டாலோ எங்களைக் கண்டனம் செய்து விடாதீர். எங்கள் இரட்சகரே, மேலும் எங்களுக்கு முன்னிருந்தோர் செய்ததைப் போல், உமக்கெதிராக நிந்தனை செய்வதில் இருந்தும் எங்களைப்

பாதுகாப்பீராக. எங்கள் இரட்சகரே, பாவங்களுக்காக வருந்துவதற்கு எங்களுக்கு மிகவும் தாமதமாகி விடும் வரை பாவங்கள் செய்து கொண்டிருப்பதிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பீராக. எங்களைப் பிழை பொறுப்பீராக, எங்களை மன்னிப்பீராக. மேலும் எங்கள் மீது கருணை கொள்வீராக. நீரே எங்கள் இரட்சகரும் அதிபதியுமாக இருக்கின்றீர். நம்பமறுக்கின்ற மக்களின் மீது எங்களுக்கு வெற்றியைத் தந்தருள்வீராக.

[2:286] *Rabbana la thu'akhidhna in naseena aw akhthana rabbana wala thahmil alayna isran kama hamalthahu alalla dheena min qablina rabbana wala thuhammilna ma la tha'qata lana bihi wa'afu anna waghfir lana warhamna antha mawlana fansurna alal qawmil kafireen*

[2:286] ரB ப்பனா லா துஆஹிஹத்னா இன் நஸீனா அவ் அஹ்தானா. ரB ப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்த்தஹு அலல்லDதீன மின் Qகப்லினா. ரBப்பனா வலா துஹம்மில்னா மாலா தா(கதலனா B பிஹி வஆF பு அன்னா வஃF பிர்லனா வர்ஹம்னா அன்த மெளலானா Fபன்ஸூர்னா அலல் Qகவ்மில் காFபிரீன்

رَبَّنَا لَا تُرِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً
إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

[3:8] Our Lord, let not our hearts waver, now that You have guided us. Shower us with Your mercy; You are the Grantor.

[3:8] எங்கள் இரட்சகரே, இப்போது நீர் எங்களை வழி நடத்தி விட்டதால், எங்களுடைய இதயங்களைத் தடுமாற விட்டு விடாதீர். உம்முடைய கருணையை எங்கள் மீது பொழிவீராக; நீர்தான் வள்ளலாக இருக்கின்றீர்.

[3:8] *Rabbana la tuzigh quloobana bagdha idh hadhaythana wa'hab lana min ladhunka rahmathan innaka anthal wahhab*

[3:8] ரB ப்பனா லா துZ ஸிஃG Q குலூB பனா BபஃGDத இDத் ஹDதய்த்தனா வஹBப்லனா மின் லதுன்க ரஹ்மத்தன் இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்B.

رَبَّنَا إِنَّا أَمْنَا فَأَغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

[3:16] Our Lord, we have believed, so forgive us our sins, and spare us the agony of the hellfire.

[3:16] எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம், எனவே எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னிப்பீராக, மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை தவிர்த்து விடுவீராக.

[3:16] *Rabbana innana amanna faghfir lana
Dhunoobana waqina adhaban nar*

[3:16] ரஃப்பனா இன்னனா ஆமன்னா
ஃபஃஃஃபிர்லனா டதுனூஃபனா வஃகினா
அஃதாஃபன்னார்.

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا

مَعَ الشَّاهِدِينَ

[3:53] Our Lord, we have believed in what You have sent down, and we have followed the messenger; count us among the witnesses.

[3:53] எங்கள் இரட்சகரே, நீர் இறக்கி அனுப்பியவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம், மேலும் நாங்கள் தூதரைப் பின்பற்றிக் கொண்டுள்ளோம்; சாட்சியாளர்களில் எங்களையும் கணக்கிடுவீராக.

[3:53] *Rabbana amanna bima anzaltha watthabagna rasoola fakthubna maa'ash shahideen*

[3:53] ரஃப்பனா ஆமன்னா பிமா அன்ஸல்த வத்தப பஃனா ரஸூலு பக்துப ப்னா மா அஷ்ஷாஹிதீன்.

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَلِسِرَافِنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا
وَأَنْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

[3:147] Our Lord, forgive us our sins, and our transgressions, strengthen our foothold, and grant us victory over the disbelievers.

[3:147] எங்கள் இரட்சகரே, எங்களுடைய பாவங்களுக்காகவும், எங்களுடைய

வரம்புமீறல்களுக்காகவும் எங்களை மன்னிப்பீராக, எங்களுடைய பாதங்களைப் பலப்படுத்துவீராக, மேலும் நம்பமறுப்பவர்களின் மீது எங்களுக்கு வெற்றியை வழங்குவீராக,

[3:147] *Rabbanaghfirana Dhunoobana wa israfana fee amrina wasabbith aqdhama wansurna alal qawmil kafireen*

[3:147) ரஃப்பனஃஃஃபிர்லனா டதுனூஃபனா வ இஸ்ராஃபனா ஃபீ அம்ரினா வஸஃபித் அஃக்தாமனா வன்ஸூர்னா அலல் ஃகவ்மில் காஃபிரீன்.

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

[3:173] **GOD** suffices us; He is the best Protector.

[3:173] கடவுள் எங்களுக்கு போதுமானவர், அவரே மிகச் சிறந்த பாதுகாவலராக இருக்கின்றார்.

[3:173] *Hasbunallahu wa'nih-mal wakeel*

[3:173] ஹஸ்Bபுனல்லாஹு வ நிஹ்மல் வகீல்

رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَطْلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

[3:191] Our Lord, You did not create all this in vain. Be You glorified. Save us from the retribution of Hell.

[3:191] எங்கள் இரட்சகரே, இவை அனைத்தையும் நீர் வீணுக்காகப் படைக்கவில்லை. நீர் துதிப்பிற் குரியவர். நரகத்தின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்றிவிடுவீராக.

[3:191] *Rabbana ma khalaqtha hadha bathilan
sub'hanaka fagina adhaban nar*

[3:191] ரB ப்பனா மா Q ஹலQ க்த ஹாD தா
Bபாத்திலன் ஸுப்ஹானக்க ஸுப்ஹானக்க FபQக்கினா
அDதாபன்னார்.

رَبَّنَا إِنَّا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ ءَامِنُوا بِرَبِّكُمْ
فَأَمَّا رَبَّنَا فَأَغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا
مَعَ الْأَبْرَارِ

[3:193] Our Lord, we have heard a caller calling to
faith and proclaiming: 'You shall believe in your
Lord,' and we have believed. Our Lord, forgive us
our transgressions, remit our sins, and let us die
as righteous believers.

[3:193) எங்கள் இரட்சகரே, அழைப்பாளர் ஒருவர் விசுவாசத்தின்பால் அழைத்ததையும் பிரகடனித்ததையும் நாங்கள் செவியேற்றோம்: 'நீங்கள் உங்களுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், மேலும் நாங்கள் நம்பிக்கை கொண்டு விட்டோம். எங்கள் இரட்சகரே, எங்களுடைய வரம்புமீறல்களை எங்களுக்கு மன்னிப்பீராக, எங்களுடைய பாவங்களை நீக்கிடுவீராக, மேலும் நன்னெறி மிக்க நம்பிக்கையாளர்களாக எங்களை மரணிக்கச் செய்வீராக.

[3:193] *Rabbana innana samihna munadhiyai yunadhee lil eemani an aminoo birabbikum fa'amanna rabbana faghfir lana dhunoobana wakaffir anna sayyiathina wathawaffana ma'al abrar*

[3 : 1 9 3] ரB ப்பனா இன்னனா ஸமிஹ்னா முனாDதியய் யுனாDதீ லில் ஈமானி அன் ஆமினு Bபி ரBப்பிக்கும் Fப ஆமன்னா. ரBப்பனா FபஃFபிர்லனா DதுனாBபனா வகFப்பிர் அன்னா ஸய்யிஆத்தினா வதவிப்பனா மஅல் அBப்ரார்.

رَبَّنَا وَعَاثِنَا مَا وَعَدْتَنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ
الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

[3:194] Our Lord, shower us with the blessings You promised us through Your messengers, and do not forsake us on the Day of Resurrection. You never break a promise.

[3:194] எங்கள் இரட்சகரே, உம்முடைய தூதர்களின் மூலம் நீர் வாக்களித்த ஆசிகளை எங்கள் மேல் பொழிவீராக, மேலும் உயிர்த்தெழுப்பப்படுகின்ற நாளில் எங்களைக் கைவிட்டு விடாதீர். நீர் வாக்குறுதி ஒன்றை ஒருபோதும் முறிப்பதில்லை.

[3:194] *Rabbana wa'athina ma wa'atthana ala
rusoolika wala tukhzina yawmal qiyamathi innaka la
thukhliful meead*

[3:194] ரஃப்பனா வ ஆத்தினா மா வஅத்தனா அலா
ருஸூலிக்க வலா துஹ்ஸினா யவ்மல் (கியாமத்தி
இன்னக்க லா துஹ்லிஃபுல் மீஆதத்.

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

[5:83] Our Lord, we have believed, so count us among the witnesses.

[5:83] எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம், ஆகையால் சாட்சியாளர்களில் எங்களையும் கணக்கிடுவீராக.

[5:83] *Rabbana amanna fakthubna maa ash shahideen*

[5:83] ரஃப்பனா ஆமன்னா பக்துஃப்பனா மாஅஷ் ஷாஹிதீன்

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ
مِنَ الْخَاسِرِينَ

[7:23] Our Lord, we have wronged our souls, and unless You forgive us and have mercy on us, we will be losers.

[7:23] எங்கள் இரட்சகரே, எங்கள் ஆத்மாக்களுக்கு நாங்கள் அநீதமிழைத்துக் கொண்டோம், நீர் எங்களை மன்னித்து எங்கள் மீது கருணை கொண்டாலேயன்றி, நாங்கள் நஷ்டவாளிகளாகவே இருப்போம்.

[7:23] *Rabbana zhalamnā anfusana wa in lam thaghfir lanā watharhamnā lanakoonanna minal khasireen*

[7:23] ரBப்பனா ழலம்னா அன்Fபுஸனா வ இன்லம் தஃG F பிர் லனா வ தர்ஹம்னா லனக்கூனன்ன மினல் Qஹாஸிரீன்.

رَبَّنَا أَفْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِينَ

[7:89] Our Lord, grant us a decisive victory over our people. You are the best supporter.”

[7:89] எங்கள் இரட்சகரே, எங்களுடைய சமூகத்தாரின் மீது தீர்மானமானதொரு வெற்றியை எங்களுக்கு அளிப்பீராக. நீரே மிகச் சிறந்த ஆதரவாளராக இருக்கின்றீர்.

[7:89] *Rabbana fthah baynana wabayna qawmina bil haqqi wa antha khayrul fathiheen*

[7:89] ரBப்பனFப்தஹ்பைBனனா வBபைன Qகவ்மினா Bபில் ஹக்Qகி வ அன்த (ஹைருல் Fபாத்திஹீன்

رَبَّنَا أفرغْ عَلَيْنَا صبرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

[7:126] Our Lord, grant us steadfastness, and let us die as submitters.

[7:126] எங்கள் இரட்சகரே, எங்களுக்கு உறுதிப்பாட்டினை அளிப்பீராக, மேலும் எங்களைச் சரணடைந்தவர்களாக மரணிக்க வைப்பீராக.

[7:126] *Rabbana afrigh alayna sabrav wathawaffana muslimeen*

[7:126] ரBப்பனா அFப்ரிஃG அலைனா ஸBப்ரவ்
வதவFப்Fபனா முஸ்லிமீன்

تُضِلُّ بِهَا مَنْ تَشَاءُ وَتَهْدِي مَنْ تَشَاءُ أَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ
لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الْغَافِرِينَ
وَكَتَبَ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ
إِنَّا هُدْنَا إِلَيْكَ

[7:155] You condemn whomever You will, and guide whomever You will. You are our Lord and Master, so forgive us, shower us with Your mercy; You are the best Forgiver.

[7:156] "And decree for us righteousness in this world, and in the Hereafter. We have repented to You."

[7:155] நீர் நாடுகின்ற எவரையும் வழி நடத்துகின்றீர். நீரே எங்களுடைய இரட்சகரும் அதிபதியும் ஆவீர், எனவே எங்களை மன்னித்திடுவீராக, உம்முடைய கருணையை எங்கள் மேல் பொழிவீராக; மன்னிப்போரில் நீரே மிகச் சிறந்தவர்.

[7 : 1 5 6] மேலும் இந்த உலகிலும் அத்துடன் மறுவுலகத்திலும் எங்களுக்கு நன்மையை விதித்திடுவீராக. நாங்கள் உம்மிடம் வருந்துகின்றோம்.

[7:155] *Thudhillu biha man thashau wathahdhee man thashau antha waliyyuna faghfir lana warhamna wa antha khayrul ghafireen*

[7:156] *Wakthub lana fee hadhihiddhunya hasanathav wafil akhirathi inna hudhna ilayka*

[7:155] துDதில்லு Bபிஹா மன்தஷாவ் வ தஹ்Dதீ
மன்தஷாவ் அன்த்த வலிய்யுனா FபஃGFபிர்லனா

வர்ஹம்னா வஅன்த்த ஹைருல் கோFபிரீன்.

[7:156] வக்துBப்லனா Fபீ ஹாDதிஹித்துன்யா
ஹஸனத்தவ் வF பில் ஆQ ஹிரத்தி இன்னா
ஹுDத்னா இலைக்க.

சூரா 10 : ஜோனா (யூனஸ்)

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

[10:85] Our Lord, save us from the persecution of
these oppressive people.

[10:85] எங்கள் இரட்சகரே, அடக்கு முறை செய்யும்
இம்மக்களின் வன்கொடுமைகளி லிருந்து எங்களைக்
காப்பீராக.

*[10:85] Rabbana la thaj'alna fithnathan lilqawmi
ddhalimeen*

[10:85] ரBப்பனா லா தஜ்அல்னா Fபித்னத்தன்
லில்Qகவ்மி Zத்Dதாளிமீன்.

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ

[10:86] Deliver us, with Your mercy, from the disbelieving people.

[10:86] நம்பமறுக்கும் மக்களிடமிருந்து, உம்முடைய கருணையால், எங்களை விடுதலை செய்வீராக.

[10:86] *Wa najjina bi'rahmathika minal qawmil kafireen*

[10:86] வ நஜ்ஜினா Bபிரஹ்மதிக்க மினல் Qகவ்மில் காFபிரீன்

சூரா 11: ஹூத் (ஹூத்)

رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ

وَاللَّا تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي أَكُنْ مِنَ الْخَسِرِينَ

[11:47] My Lord, I seek refuge in You, lest I implore You again for something I do not know. Unless You forgive me, and have mercy on me, I will be with the losers.

[11:47] என் இரட்சகரே, நான் அறியாத எந்த ஒன்றையும் மீண்டும் நான் உம்மிடம் இறைஞ்சாமலிருக்கும் பொருட்டு, உம்மிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீர் என்னை மன்னித்து, மேலும் என்மேல் கருணை கொண்டாலே அன்றி, நான் நஷ்டமடைந்தோருடனே இருப்பேன்.

[11:47] *Rabbi innee aoodhu bika an as alaka ma laysa lee bihi ilmun wa illa taghfir lee wa'tharhamnee akum minal khasireen*

[11:47] ரஃபீ இன்னீ அஷுதுபிக்க அன் அஸ் அலக்க மாலய்ஸ லீ BHஹி இல்முன் வ இல்லாதஃG F பிர்லீ வ தர்ஹம்னீ அக்கும் மினல் Qஹாஸிரீன்.

فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ
وَالْآخِرَةُ تَوَفِّيهِ مُسْلِمًا وَالْحَقِيقِي بِالصَّالِحِينَ

[12:101] Initiator of the heavens and the earth; You are my Lord and Master in this life and in the Hereafter. Let me die as a submitter, and count me do with the righteous.

[12:101] வானங்களையும் பூமியையும் துவக்கியவரே; இந்த வாழ்விலும் மறுவுலகிலும் நீரே என் அதிபதியும் எஜமானருமாவீர். சரணடைந்த ஒருவனாக என்னை மரணிக்கச் செய்வீராக, மேலும் நல்லோர்களுடன் என்னைக் கணக்கிடுவீராக.

[12:101] *Fathiras samawathi walardhi antha waliyyee fidhdhunya wal'akhirathi thawaffanee musliman wa alhiqnee bissaliheen*

[12:101] Fபாத்திரஸ் ஸமாவாத்தி வல் அர்Dதி அன்த்த வலிய்யீ Fபித்Dதுன்யா வல் ஆஹிரத்தி தவF ப்F பனீ முஸ்லிமன் வ அல்ஹிQ க்னி Bபிஸ்ஸாலிஹீன்.

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

[14:40] My Lord, make me one who consistently observes the Contact Prayers [*Salat*], and also my children. Our Lord, please answer my prayers.

[14:40] என் இரட்சகரே, தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொடர்ந்து கடைபிடிக்கும் ஒருவனாக என்னையும் அத்துடன் என் பிள்ளைகளையும் ஆக்குவீராக, எங்கள் இரட்சகரே, தயவு கூர்ந்து என் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பீராக.

[14:40] *Rabbijalnee muqeemas salathi wamin dhurriyyathi rabbana wa'thaqabbal dua*

[14:40] ரஃபிஜ் அல்நீ முகீமஸ் ஸலாத்தி வமின் டுஹ்ரியத்தி ரஃபனா வ தகஃபல் துஆ

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

[14:41] My Lord, forgive me and my parents, and the believers, on the day when the reckoning takes place.

[14:41) என் இரட்சகரே, கேள்விக் கணக்கு நடைபெறும் நாளின்போது, என்னையும் என் பெற்றோரையும், மேலும் நம்பிக்கையாளர்களையும் மன்னிப்பீராக.

[14:41] *Rabbana ghfir lee waliwalidhayya walilmuhmineena yawma yaqoomul hisabus*

[14:41] ரBப்பனஃGFபிர்லீ வலிவாலிடதய்ய வலில் முஹ்மினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்

رَبِّ رَحْمَهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

[17:24] My Lord, have mercy on them, for they have raised me from infancy.

[17:24] என் இரட்சகரே, அவர்கள் மீது கருணை கொள்வீராக, ஏனெனில் அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வளர்த்து வந்தனர்.

[17:24] *Rabbir hamhuma kama rabbayanee sagheera*

[17:24] ரBப்பிர் ஹம்ஹுமா கமா ரBப்பயானீ
ஸஃஃஹீரா

رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ
وَأَجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطٰنًا نَّصِيرًا

[17:80] My Lord, admit me an honorable admittance, and let me depart an honorable departure, and grant me from You a powerful support.

[17:80] என் இரட்சகரே, கௌரவமானதொரு நுழைவுடன் நுழைய என்னை அனுமதிப்பீராக, மேலும் கௌரவமானதொரு புறப்பாட்டுடன் என்னை புறப்பட அனுமதிப்பீராக, மேலும் உம்மிடமிருந்து சக்திமிக்க தொரு ஆதரவை எனக்கு வழங்குவீராக.

[17:80] *Rabbi adkhillnee mudhkhala sidhqiv-wa'akhrijnee mukhraj sidhqiv-waj'al lee min ladhunka sulthanan naseera*

[17:80] ரஃபி அடத்க்ஹில்னீ முடத்க்ஹல ஸிடத்கிவ் வ அக்ஹிரிஜ்னீ முக்ஹ்ரஜ் ஸிடத்கிவ் வஜ்அல்லீ மின் லதுன்க்க ஸுல்தானன் நஸீரா

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

[18:10] Our Lord, shower us with Your mercy, and bless our affairs with Your guidance.

[18:10] எங்கள் இரட்சகரே, உமது கருணையை எங்கள் மேல் பொழிவீராக, மேலும் எங்களுடைய காரியங்களை உம்முடைய வழிகாட்டலைக் கொண்டு ஆசீர்வதிப்பீராக.

[18:10] *Rabbana athinga min ladhunka rahmatav-
wa hayyi lanu min amringa rashada*

(18:10) ரஃப்பனா ஆத்தினா மின் லஹ்துன்க்க
ரஹ்மத்தவ் வ ஹய்யி லனா மின் அம்ரினா
ரஷாதா

رَبِّ لَشْرَحْ لِي صَدْرِي

وَيَسِّرْ لِي أَمْرِي

[20:25] My Lord, cool my temper.

[20:26] And make this matter easy for me.

[20:25] என் இரட்சகரே, என் சுபாவத்தைக் குளிர்விப்பீராக.

[20:26] மேலும் இந்த விஷயத்தை எனக்கு எளிதாக்குவீராக.

[20:25] rabbish rahlee sadhree

[20:26] Wayassir lee amree

[20:25] ரBப்பிஸ்ரஹ்லீ ஸDத்ரீ

[20:26] வ யஸ்ஸிர்லீ அம்ரீ

[20:114] My Lord, increase my knowledge.

[20:114] என் இரட்சகரே, எனது அறிவை அதிகரிப்பீராக.

[20:114] *Rabbi zidhnee ilma*

[20:114] ரBப்பி ZஸிDத்னீ இல்மா

சூரா 21 : வேதம் வழங்கப்பட்டவர்கள் (அல்-அன்பியா)

أَيُّ مَسْنِي الضُّرِّ وَأَنْتَ رَحْمُ الرَّحْمِينَ

[21:83] Adversity has befallen me, and, of all the merciful ones, You are the Most Merciful.

[21:83] எனக்குக் கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன; மேலும், கருணையாளர் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்.

[21:83] *Annee massaniyaddhurru wa antha arhamur rahimeen*

[21:83] அன்னீ மஸ்ஸனிய்யத்Dதுர்ரு வ அன்த்த அர்ஹமுர் ராஹிமீன்

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

[21:87] There is no god other than You. Be You glorified. I have committed a gross sin.”

[21:87] உம்மை விடுத்து வேறு தெய்வம் இல்லை. நீர் துதிப்பிற்குரியவர். நான் ஒரு பெரும்பாவத்தைச் செய்து விட்டேன்.

[21:87] *La ilaha illa antha sub'hanaka innee kunthu mina dhdhalimeen*

[21:87] லாயிலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க இன்னீ குன்து மினத்Dதாளிமீன்

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ

[21:89] My Lord, do not keep me without an heir, though You are the best inheritor.

[21:89] என் இரட்சகரே, நீரே சிறந்த வாரிசாக இருக்கும் போதிலும், ஒரு சந்ததி இல்லாமல் என்னை வைத்து விடாதீர்.

[21:89] Rabbi la thadharnee fardav-wa antha khayrul wariseen

[21:89] ரBப்பி லா தDதர்னீ Fபர்தவ்வ அன்த்த
Qஹைருல் வாரிஸீன்

رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبْرَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ

[23:29] My Lord, let me disembark onto a blessed location; You are the best deliverer.

[23:29] 'என்னுடைய இரட்சகரே, பாக்கியம் மிக்கதொரு இடத்தில் என்னைக் கரையிறங்கச் செய்வீராக; கரை சேர்ப்பவர்களில் நீரே மிகச் சிறந்தவர்.'

[23:29] *Rabbi anzilnee munzalan mubarakav-wa antha khayrul munzileen*

[23:29] ரB ப்பி அன்Z ஸில்னீ முன்Z ஸலன் முபாரக்கவ்வ அன்த றைஹருல் முன்Zஸிலீன்.

رَبِّ فَلَا تَجْعَلْنِي فِي الْقَوْمِ الظَّالِمِينَ

[23:94] My Lord, let me not be one of the transgressing people.

[23:94] என் இரட்சகரே, வரம்புமீறுகின்ற மக்களில் ஒரு வனாக இருக்கும்படி என்னை விட்டு விடாதீர்.

[23:94] *Rabbi fala taj'alnee fil qawmiddhalimeen*

[23:94] ரBப்பி Fபலா தஜ்அல்னீ Fபில்

Qகவ்மித்Dதாளிமீன்

رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيْطَانِ
وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ

[23:97] My Lord, I seek refuge in You from the whispers of the devils.

[23:98] And I seek refuge in You, my Lord, lest they come near me.

[23:97) என் இரட்சகரே, சாத்தான்களின் கிசு கிசுப்புகளில் இருந்து நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன்.

[23:98] மேலும் நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன், என் இரட்சகரே, அவை என் அருகில் வருவதை விட்டும்.

[23:97] Rabbi aoodhu bika min hamazathi sh shayatheen

[23:98] Wa'aoodhu bika rabbi ay yahdhuroon

[23:97] ரஃபி அஹுதுபிக்க மின் ஹமஸாதிஷ்
ஷயாத்தீன்

[23:98] வ அஹுதுபிக்க ர ரஃபி அய்யஹ்துருன்.

رَبَّنَا آمَنَّا فَأَغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ

[23:109] Our Lord, we have believed, so forgive us and shower us with mercy. Of all the merciful ones, You are the Most Merciful.

[23:109] 'எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம், எனவே எங்களை மன்னிப்பீராக மேலும் எங்கள் மீது கருணையைப் பொழிந்திடுவீராக. கருணை யாளர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்.'

[23:109] *Rabbana amanna faghfir lana warhamna wa antha khayrur rahimeen*

[23:109] ரB ப்பனா ஆமன்னா
FபஃGFபிர்லனா வர்ஹம்னா வ அன்த்த
Qஹைருர் ராஹிமீன்.

رَبِّ اغْفِرْ وَرَحْمَ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ

[23:118] My Lord, shower us with forgiveness and mercy. Of all the merciful ones, You are the Most Merciful.

[23:118] என் இரட்சகரே, மன்னிப்பையும்
கருணையையும் கொண்டு எங்கள் மேல் பொழிவீராக.
கருணையாளர்கள் அனைவரிலும், நீரே மிக்க
கருணையாளர்.

[23:118] *Rabbi ghfir warham wa antha khayrur rahimeena*

[23:118] ரBப்பி ஃGFபிர் வர்ஹம் வ அன்த்தQஹைருர்
ராஹிமீன்

رَبَّنَا أَصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

[25:65] Our Lord, spare us the agony of Hell; its retribution is horrendous.

[25:65] எங்கள் இரட்சகரே, நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பீராக; அதன் தண்டனை படுபயங்கரமானதாகும்.

[25:65] *Rabbanasrif anna adhāba jahannama inna
adhābaha kana gharama*

[25:65] ரBப்பனஸ்ரிFப் அன்னா அDதாப ஜஹன்னம
இன்ன அDதாபஹா கான Gஹராமா.

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ
وَأَجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

[25:74] Our Lord, let our spouses and children be a source of joy for us, and keep us in the forefront of the righteous.

[25:74] எங்கள் இரட்சகரே, எங்களுடைய வாழ்க்கைத் துணைகளும் பிள்ளைகளும் எங்களுடைய இன்பத்திற்கானதொரு மூலாதாரமாக இருக்கச் செய்வீராக, மேலும் நன்னெறியாளர்களின் முன்னணியில் எங்களை வைப்பீராக.

[25:74] *Rabbana hab lana min azwajina wa'dhurriyyathina qurratha ahyunin waj'alna lilmuthaqeena imama*

[25:74] ரஃப்பனா ஹப்பலனா மின் அஜ்ஜ்வாஜினா வ டுர்ரியாத்தினா குர்ரத்த அஹ்யூனின் வஜ்அல்னா லில்முத்த கீன இமாமா.

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
وَأَجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ
وَأَجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ
وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ

[26:83] My Lord, grant me wisdom, and include me with the righteous.

[26:84] Let the example I set for the future generations be a good one.

[26:85] Make me one of the inheritors of the blissful Paradise.

[26:87] And do not forsake me on the Day of Resurrection.

[26:83] என் இரட்சகரே, எனக்கு ஞானத்தை அருள்வீராக, மேலும் என்னை நன்னெறியாளர்களுடன் சேர்த்துக் கொள்வீராக.

[26:84] வருங்காலத் தலைமுறையினருக்கு நான் அமைக்கும் முன்மாதிரியை நல்லதான ஒன்றாக இருக்கச் செய்வீராக.

[26:85] ஆனந்தமயமான சுவனபதியின் வாரிசுகளில் ஒருவனாக என்னை ஆக்குவீராக.

[26:87] மேலும் உயிர்த்தெழுப்பப்படும் நாள் அன்று என்னைக் கைவிட்டு விடாதிருப்பீராக.

[26:83] *Rabbi hab lee hukmav-wa alhiqnee bissqliheen*

[26:84] *Waj'al lee lisana sidqin fil akhireen*

[26:85] *Waj'alnee min warashati jannathin naeem*

[26:87] *Wala tukhzinee yawma yub'ashoon*

[26:83] ரBப்பி ஹBப்லீ ஹுக்மவ் வ அல் ஹிQக்னி
Bபிஸ்ஸாலி ஹீன்

[26:84] வஜ்அல்லீ லிஸான ஸித்Qகின் Fபில்
ஆQஹிரீன்

[26:85] வஜ்அல்னீ மிவ்-வரஸத்தி ஜன்னத்தின் நயீம்

[26:87] வலா துஹ்Zஸினீ யவ்ம யுBப் அஸூன்

رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ

[26:169] My Lord, save me and my family from their works.

[26:169] என் இரட்சகரே, என்னையும் என் குடும்பத்தாரையும் அவர்களுடைய செயல்களிலிருந்து காப்பாற்றுவீராக.

[26:169] *Rabbi najjinee wa ahlee mimma ya'maloon*

[26:169] ரபுபி நஜ்ஜினி வ அஹ்லீ மிம்மா ய மலூன்

சூரா 27 : எறும்பு (அல்-நம்ல்)

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى

وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ

فِي عِبَادِكَ الصَّالِحِينَ

[27:19] My Lord, direct me to be appreciative of the blessings You have bestowed upon me and my parents, and to do the righteous works that please You. Admit me by Your mercy into the company of Your righteous servants.

[27:19] என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர்கள் மீதும் நீர் அருளியிருக்கின்ற ஆசிகளுக்கு நன்றிபாராட்டுபவனாக இருப்பதற்கும், உம்மை மகிழ்விக்கும் நன்னெறியான காரியங்களைச் செய்வதற்கும் என்னை செலுத்துவீராக, உமது கருணையால், நன்னெறி கொண்ட உம்முடைய ஊழியர்களின் குழுமத்தில் என்னை நுழைய அனுமதிப்பீராக.

[27:19] Rabbi awzihnee an ashkura niamathakallathee an'amtha alayya wa'ala walidhayya wa an amala salihan thardhahu wa adkhilnee birahmathika fee ibhadikas saliheen

[27:19] ரஃபி அவ்ஸிஹ்னி அன் அஷ்குர நியமத்தக்கல்லத்தீ அன்அம்த அலைய்ய வ அலா வாலிடதைய்ய வ அன் அமல ஸாலிஹன் தர்Dதாஹுவ அDத்Qஹில்னீ Bபிரஹ்மத்திக்க Fபீ இபாதிக்கஸ் ஸாலிஹீன்.

رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي

[28:16] My Lord, I have wronged my soul. Please forgive me.

[28:16] என் இரட்சகரே, நான் என் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்துக் கொண்டேன். தயை கூர்ந்து என்னை மன்னிப்பீராக,

[28:16] *Rabbi innee zhalamthu nafsee faghfir lee*

[28:16] ரBப்பி இன்னீ ழலம்து நFப்ஸ் FபஃGFபிர்லீ

رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

[28:21] My Lord, save me from the oppressive people.

[28:21] என் இரட்சகரே, அடக்குமுறை செய்கின்ற இம்மக்களிடமிருந்து என்னைக் காப்பீராக.

[28:21] *Rabbi najjinee minal qawmid dhalimeen*

(28:21) ரBப்பி நஜ்ஜினீ மினல் Qகவ்மித் Dதாலிமீன்.

رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ

[28:22] May my Lord guide me in the right path.

[28:22] என் இரட்சகர் என்னைச் சரியான பாதையில் வழிநடத்துவாராக.

[28:22] *Rabbi ay-yahdiyane sawa assabeel*

(28:22) ரBப்பி அய்-யஹ்தியனி ஸவா அஸ் ஸBபீல்

رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

[28:24] My Lord, whatever provision You send to me, I am in dire need for it.

[28:24]என் இரட்சகரே, எந்த ஒரு வாழ்வாதாரத்தை நீர் எனக்கு அனுப்பினாலும், அதற்காக நான் கடும் தேவையுடையவனாக இருக்கின்றேன், எனக் கூறியவாறு நிழலின் பால் திரும்பிச் சென்றார்.

[28:24] *Rabbi innee lima anzhaltha ilayya min khayrin faqeer*

[28:24] ரஃபீ இன்னீ லிமா அன்ஹல்த இலைய்யமின் ஹைரின் ஃபக்ஹீர்

சூரா 29 : சிலந்திப் பூச்சி (அல்-அன்கபூத்)

رَبِّ أَنْصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ

[29:30] My Lord, grant me victory over these wicked people.

[29:30] என் இரட்சகரே, இந்தத் தீய மக்கள் மீது எனக்கு வெற்றியைத்தருவீராக.

[29:30] *Rabbinsurnee alal qawmil mufsideen*

[29:30] ரஃபீன்ஸூர்னீ அலல் ஹவ்மில் முஃபஸீதீன்

சூரா 37 : வரிசைப்படுத்துவோர் (அல்-ஸாஃப்பாத்)

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

[37:100] My Lord, grant me righteous children.

[37:100] என் இரட்சகரே, நன்னெறியுடைய
பிள்ளைகளை எனக்கு அளிப்பீராக.

[37:100] *Rabbi hab lee minas saliheen*

[37:100] ரஃபி ஹப்லீ மினஸ் ஸாலிஹீன்

சூரா 43 : ஆபரணங்கள் (அல்-ஜுக்ருஃப்)

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ
وَإِنَّا إِلَىٰ رَبِّنَا لَمُنْقَلِبُونَ

[43:13] Glory be to the One who subdued this for us.
We could not have controlled them by ourselves.

[43:14] We ultimately return to our Lord.

[43:13] இதனை எங்களுக்குக் கட்டுப்படுத்தித்தந்தவர் துதிப்பிற்குரியவர். நாங்களாகவே இவற்றைக் கட்டுப்படுத்தியிருக்க எங்களால் இயன்றிருக்காது.

[43:14] இறுதியில் நாங்கள் எங்கள் இரட்சகரிடமே திரும்புகின்றோம்.

[43:13] *Sub'hanalladhee sakhkhara lana hadha wama kunna lahu mugrineen*

[43:14] *Wa inna ila rabbina lamunqaliboon*

[43:13] ஸுப்ஹானல்லஹீ ஸஹ்ஹஹர லனா ஹாதா வமா குன்னா லஹு முகூரினீன்.

[43:14] வ இன்னா இலா ரஃபினா ல முன்கெலிஃபூன்.

رَبِّ أَوْزَعِنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى
 وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي
 تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ

[46:15] My Lord, direct me to appreciate the blessings You have bestowed upon me and upon my parents, and to do the righteous works that please You. Let my children be righteous as well. I have repented to You; I am a submitter.

[46:15] என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அருளிய ஆசிகளுக்கு நன்றி பாராட்டுமாறும், மேலும் உமக்கு விருப்பமான நன்னெறிமிக்க காரியங்களைச் செய்யுமாறும் என்னை இயக்குவீராக. அது போலவே என்னுடைய குழந்தைகளையும் நன்னெறியுடன் இருக்கச் செய்வீராக. நான் உம்பால் மீண்டுவிட்டேன்; நான் சரணடைந்த ஒருவனாக இருக்கின்றேன்

[46:15] Rabbi awzik-nee an ashkura nia-matakallathee
an'amta alayya wa'ala walidhayya wa an amala salihan
thardhahu wa'aslih lee fee dhurriyyathee innee thubthu
ilayka wa'innee minal muslimeen

[46:15] ரஃபீ அஷ்குரா அன் அஷ்குரா
நியமத்தக்கல்லத்தீ அன் அம்த்த அலைய்ய வ
அலா வாலிடதய்ய வ அன் அமல ஸாலிஹன்
தர்ஹு வ அஸ்லிஹ லீஃ டதுர்ரியத்தி
இன்னீ துப்து இலைக்க வ இன்னீ மினல்
முஸ்லிமீன்

சூரா 59 : வெளியேற்றம் (அல்-ஹஷர்)

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي
قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ ءَامَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

[59:10] Our Lord, forgive us and our brethren who
preceded us to the faith, and keep our hearts
from harboring any hatred towards those who

believed. Our Lord, You are Compassionate, Most Merciful.

[59:10] எங்கள் இரட்சகரே, எங்களையும் விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தியவர்களான எங்களுடைய சகோதரர்களையும் மன்னிப்பீராக, மேலும் நம்பிக்கை கொண்டவர்கள் பால் எந்த வெறுப்பும் கொண்டிருப்பதிலிருந்து எங்கள் இதயங்களைத் தடுத்து விடுவீராக. எங்கள் இரட்சகரே, நீர் இரக்கமுடையவராக, மிக்க கருணையாளராக இருக்கின்றீர்.

[59:10] *Rabbanaghfirlana wali ikhwanina ladheena sabaqoona bil'eeman wala taj'al fee quloobina ghillal lilladheena amanoo rabbana innaka raofur raheem*

[5 9 : 1 0] ரB ப்பனஃG F பிர்லனா வலி இQ ஹ்வானினல்லD தீன ஸB பக் Q கூனா Bபில் ஈமான் வலா தஜ்அல் Fபீ Qகுலூபினா Gகில்லல்லில்லதீன ஆமனூ ரBப்பனா இன்னக்க ரலுFபுர் ரஹீம்.

رَبَّنَا عَلَيْنَا تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

[60:4] Our Lord, we trust in You, and submit to You; to You is the final destiny

[60:4] எங்கள் இரட்சகரே, நாங்கள் உம்மிடம் பொறுப்பேற்படுத்துகின்றோம், மேலும் உமக்குச் சரணடைகின்றோம்; இறுதி விதியானது உம்வசமே உள்ளது.

[60:4] *Rabbana alayka thawakkalna wa ilaykal anabna wa ilaykal maseer*

[60:4] ரBப்பனா அலைக்க தவக்கல்னா வ இலைய்க்கல் அனBப்பனா வ இலைய்க்கல் மஸீர்.

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاعْفِرْ لَنَا
رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

[60:5] Our Lord, let us not be oppressed by those who disbelieved, and forgive us. You are the Almighty, Most Wise.

[60:5] எங்கள் இரட்சகரே, நம்பமறுத்து விட்டவர்களால் அடக்கு முறை செய்யப்பட்டவர்களாக இருக்க எங்களை விட்டுவிடாதீர், மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

[60:5] *Rabbana la thaj'alna fithnathal lilladheena
kafaroo waghfir lana rabbana innaka anthal azeezul
hakeem*

[60:5] ரB ப்பனா லாதஜ்அல்னா F பித்னத்தல்
லில்லDதீன கFபரு வஃGஹFபிர்லனா ரBப்பனா
இன்னக்க அன்த்தல் அZஸீZஸுல் ஹக்கீம்.

رَبَّنَا آتِمِّمْ لَنَا نُورَنَا وَآغْفِرْ لَنَا إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

[66:8] Our Lord, perfect our light for us, and forgive us; You are Omnipotent.

[66:8] எங்கள் இரட்சகரே, எங்களுடைய ஒளியை எங்களுக்குப் பூரணப்படுத்துவீராக, மேலும் எங்களை மன்னிப்பீராக; நீர் சர்வசக்தியுடையவராக இருக்கின்றீர்.

[66:8] *Rabbana athmim lana noorana waghfir lana
innaka ala kulli shayin qadeer*

[66:8] ரஃப்பனா அத்மிம்லனா நூரனா வஃஹ்ஃபிர்
லனா இன்னக்க அலா குல்லி ஷையின் கதீர்.

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِي مُؤْمِنًا
وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ۗ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبْرًا

[71:28] My Lord, forgive me and my parents, and anyone who enters my home as a believer, and all the believing men and women.

[71:28] என் இரட்சகரே என்னையும், என் பெற்றோரையும், மேலும் ஒரு நம்பிக்கையாளராக என் இல்லத்தில் நுழைகின்ற எவரொரு வரையும், மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் மன்னிப்பீராக.

[71:28] Rabbi ghfir lee waliwalidhayya waliman dhakhala baithiya mumina-walilmumineena walmuminath

[71:28] ரBப்பிGஹ்Fபிர்லீ வலிவாலிDதைய்ய வலிமன் தQஹல Bபைத்திய முஃமினவ்-வலில் முஃமினீன வல்முஃமினாத்

أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

مِنْ شَرِّ مَا خَلَقَ

وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

[113:1] I seek refuge in the Lord of daybreak.

[113:2] From the evils among His creations.

[113:3] From the evils of darkness as it falls.

[113:4] From the evils of the troublemakers.

[113:5] From the evils of the envious when they
envy.

[113:1] விடியலின் இரட்சகரிடம் நான் அடைக்கலம்
தேடுகின்றேன்.

[113:2] அவருடைய படைப்புகளுக்கிடையில்
உள்ளவற்றின் தீங்குகளில் இருந்து.

[113:3] இருளின் தீங்குகளிலிருந்து, அது கவிமும்
போது.

[113:4] இடையூறுசெய்பவர்களின் தீங்குகளிலிருந்து.

[113:5] பொறாமைக்காரர்களின் தீங்குகளிலிருந்து,
அவர்கள் பொறாமைப்படும் பொழுது.

[113:1] *Aoodhu birabbil falaq*

[113:2] *Min sharri ma_u khalaq*

[113:3] *Wa min sharri ghasiqin idha waqab*

[113:4] *Wa min sharrin naffazhathi fil uqad*

[113:5] *Wa min sharri hasidhin idha hasad*

[113:1] அஹுது Bபிரப்பில் Fபலகக்

[113:2] மின் ஷர்ரி மா Qஹலக்

[113:3] வ மின் ஷர்ரி GகாஸிQகின் இDதா வQகப்

[113:4] வ மின் ஷர்ரின் நப்FபாZஸாதி Fபில்

உQகத்

[113:5] வ மின் ஷர்ரி ஹாஸிDதின் இDதா

ஹஸDத்.

சூரா 114 : மனிதர்கள் (அல்-நாஸ்)

أَعُوذُ بِرَبِّ النَّاسِ

مَلِكِ النَّاسِ

إِلَهِ النَّاسِ

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

الَّذِي يُوسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

[114:1] I seek refuge in the Lord of the people.

[114:2] The King of the people.

[1.14:3] The god of the people.

[114:4] From the evils of sneaky whisperers.

[114:5] Who whisper into the chests of the people.

[114:6] Be they of the jinns, or the people.

[114:1] மனிதர்களின் இரட்சகரிடம் நான் அடைக்கலம்
தேடுகின்றேன்.

[114:2] மனிதர்களின் அரசர்.

[114:3] மனிதர்களின் இறைவன்.

[114:4] நழுவிச் செல்லும் கிசுகிசுப்போரின்
தீங்குகளிலிருந்து.

[114:5] மனிதர்களின் நெஞ்சங்களுக்குள்
கிசுகிசுப்பவர்கள்.

[114:6] அவர்கள் ஜின்களிலோ அல்லது
மனிதர்களிலோ இருந்த போதிலும்.

[114:1] Aoodhu birabbin nas

[114:2] Malikin nas

[114:3] Ilahin nas

[114:4] Min sharril waswasil han nas

[114:5] Alladhee yuwaswisu fee sudhoorin nas

[114:6] Minal jinnathi wan nas

[114:1] அலுது Bபிரப்பின்னாஸ்,

[114:2] மலிக்கின்னாஸ்

[114:3] இலாஹின்னாஸ்

[114:4] மின் ஸர்ரில் வஸ்வாஸில் ஹன்னாஸ்

[114:5] அல்லஹீ யுவஸ்விஸு Fபீ

ஸுஹூரின்னாஸ்

[114:6] மினல் ஜின்னத்தி வன்னாஸ்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கடவுளின் அழகிய பெயர்கள்

Beautiful Names of God

கடவுளின் அழகிய பெயர்கள்

Beautiful Names of God

1. **اللهُ اللهُ** - Allahu Allah - God is God

அல்லாஹு அல்லாஹ் - கடவுள் தான் கடவுள்

2. **اللهُ رَبُّ** - Allahur Rabb - God is the Lord

அல்லாஹுர் ரப்ப - கடவுள் இரட்சகராக இருக்கின்றார்

3. **اللهُ مَوْلَانَا** - Allahul Mawlaanaa - God is the Master

அல்லாஹுல் மவ்லானா - கடவுள் எஜமானராக இருக்கின்றார்

4. **اللهُ الرَّحْمَانُ** - Allahur Rahmaan - God is the Most Gracious

அல்லாஹுர் ரஹ்மான் - கடவுள் மிக்க அருளாளராக இருக்கின்றார்

5. **اللهُ الرَّحِيمُ** - Allahur Raheem - God is the Most Merciful

அல்லாஹுர் ரஹீம் - கடவுள் மிக்க கருணையாளராக இருக்கின்றார்

6. **اللهُ الْمَلِكُ** - Allahul Malik - God is the King

அல்லாஹுல் மலிக் - கடவுள் அரசராக இருக்கின்றார்

7. **اللَّهُ الْقُدُّوسُ** - Allahul Quddoos - God is the Most Sacred

அல்லாஹுல் குத்தூஸ் - கடவுள் மிகவும் புனிதமானவராக இருக்கின்றார்

8. **اللَّهُ السَّلَامُ** - Allahus Salam – God is the Peace

அல்லாஹுஸ் ஸலாம் - கடவுள் அமைதி நிறைந்தவராக இருக்கின்றார்

9. **اللَّهُ الْمُؤْمِنُ** - Allahul Muhmin - God is the Most Faithful

அல்லாஹுல் முஃமின் - கடவுள் மிகவும் உண்மையானவராக இருக்கின்றார்

10. **اللَّهُ الْمُهِمِّنُ** - Allahul Muhaimin - God is the Protector

அல்லாஹுல் முஹைமின் - கடவுள் பாதுகாப்பவராக இருக்கின்றார்

11. **اللَّهُ الْعَزِيزُ** - Allahul Azeez - God is the Almighty

அல்லாஹுல் AZஸீஸ் - கடவுள் சர்வ வல்லமையுடையவராக இருக்கின்றார்

12. **اللَّهُ الْجَبَّارُ** - Allahul Jabbaar - God is the Most Powerful

அல்லாஹுல் ஜப்பார் - கடவுள் மிகவும் சக்தி நிறைந்தவராக இருக்கின்றார்

13. **اللَّهُ الْمُتَكَبِّرُ** - Allahul Muthakabbir - God is the Most Dignified

அல்லாஹுல் முத்தகப்பீர் - கடவுள் மிகவும் உன்னதமானவராக இருக்கின்றார்

14. **اللَّهُ الْخَالِقُ** - Allahul Khaaliq - God is the Creator

அல்லாஹுல் Kஹாலிக்Q - கடவுள் படைப்பாளராக இருக்கின்றார்

15. **اللَّهُ الْبَارِيءُ** - Allahul Baarii - God is the Rightful

அல்லாஹுல் Bபாரிய் - கடவுள் நியாயமானவராக இருக்கின்றார்

16. **اللَّهُ الْمُصَوِّرُ** - Allahul Mussawir-God is the one who shapes in the Wombs

அல்லாஹுல் முஸவ்வீர் - கடவுள் கருவறைகளில் வடிவமைப்பவராக இருக்கின்றார்

17. **اللَّهُ الْغَفَّارُ** - Allahul Ghaffaar - God is the Forgiver

அல்லாஹுல் GகFப்பார் - கடவுள் மன்னிப்பவராக இருக்கின்றார்

18. **اللَّهُ الْقَهَّارُ** - Allahul Qahhaar - God is the Highest in Authority

அல்லாஹுல் Qகஹ்ஹார் - கடவுள் மேலான அதிகாரம் உடையவராக இருக்கின்றார்

19. **اللَّهُ الْوَهَّابُ** - Allahul Wahhaab - God is the Grantor

அல்லாஹுல் வஹ்ஹாப் - கடவுள் கொடையாளியாக இருக்கின்றார்

20. **اللَّهُ الرَّزَّاقُ** - Allahur Razzak - God is the Ever Providing

அல்லாஹுர் rZஜ்ஜாQக் - கடவுள் எப்பொழுதும் வழங்கிக்கொண்டே இருப்பவராக இருக்கின்றார்

21. **اللَّهُ الْفَاتِحُ** - Allahul Fatt-h - God is the Victory Giver
அல்லாஹுல் Fபத்தாஹ் - கடவுள் வெற்றி அளிப்பவராக இருக்கின்றார்
22. **اللَّهُ الْعَلِيمُ** - Allahul Aleem - God is the Omniscient
அல்லாஹுல் அலீம் - கடவுள் எல்லாம் அறிந்தவராக இருக்கின்றார்
23. **اللَّهُ الْقَابِضُ** - Allahul Qabich - God is the one who witholds
அல்லாஹுல் QகாபிDத் - கடவுள் நிறுத்தி வைப்பவராக இருக்கின்றார்
24. **اللَّهُ الْبَاسِطُ** - Allahul Basith - God is the one who Provides
அல்லாஹுல் Bபாஸித் - கடவுள் வழங்குகின்றவராக இருக்கின்றார்
25. **اللَّهُ الْخَافِضُ** - Allahul Khaafidh - God is the Abaser
அல்லாஹுல் KஹாFபித் - கடவுள் தோற்கடிப்பவராக இருக்கின்றார்
26. **اللَّهُ الرَّافِعُ** - Allahur Raafi - God is the Exalter
அல்லாஹுர் ராFபி - கடவுள் உயர்த்துபவராக இருக்கின்றார்.
27. **اللَّهُ الْمُعِزُّ** - Allahul Mu'izz - God is the one who grants Dignity
அல்லாஹுல் முஇZஸ் - கடவுள் கண்ணியம் வழங்குகின்றவராக இருக்கின்றார்

28. **اللَّهُ الْمَذِلُّ** - Mu'dhill - God is the Humiliator

அல்லாஹுல் முDதில் - கடவுள் இழிவுபடுத்துபவராக இருக்கின்றார்

29. **اللَّهُ السَّمِيعُ** - Allahus Samee - God is the Hearer

அல்லாஹுஸ் ஸமீய் - கடவுள் செவியேற்பவராக இருக்கின்றார்

30. **اللَّهُ الْبَصِيرُ** - Allahul Baseer - God is the Seer

அல்லாஹுல் Bபஸீர் - கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்

31. **اللَّهُ الْحَكَمُ** - Allahul Hakam - God is the Best Judge

அல்லாஹுல் ஹக்கம் - கடவுள் மிகச்சிறந்த நீதிபதியாக இருக்கின்றார்

32. **اللَّهُ الْعَدْلُ** - Allahul A'dhl - God is the Justice

அல்லாஹுல் அDதல் - கடவுள் நீதியாக இருக்கின்றார்

33. **اللَّهُ اللَّطِيفُ** - Allahul Latheef - God is the Compassionate

அல்லாஹுல் லத்தீFப் - கடவுள் இரக்கம் மிக்கவராக இருக்கின்றார்

34. **اللَّهُ الْخَبِيرُ** - Allahul Khabeer - God is the Most Cognizant

அல்லாஹுல் KஹBபீர் - கடவுள் மிகவும் நன்கறிந்தவராக இருக்கின்றார்

42. **اللَّهُ الْمُقِيتُ** - Allahul Muqet - God is the one who provides sustenance

அல்லாஹுல் மு஠ீத் - கடவுள் உணவளிக்கின்றவராக இருக்கின்றார்

43. **اللَّهُ الْحَسِيبُ** - Allahul Haseeb - God is the Most Efficient Reckoner

அல்லாஹுல் ஹஸீப் - கடவுள் கணக்கிடுவதில் திறமை மிக்கவராக இருக்கின்றார்

44. **اللَّهُ الْجَلِيلُ** - Allahul Jaleel - God is the possessor of Majesty

அல்லாஹுல் ஜலீல் - கடவுள் மாட்சிமை உடையவராக இருக்கின்றார்

45. **اللَّهُ الْكَرِيمُ** - Allahul Kareem - God is the Most Honorable

அல்லாஹுல் கரீம் - கடவுள் மிகவும் கண்ணியத்திற்குரியவராக இருக்கின்றார்

46. **اللَّهُ الرَّقِيبُ** - Allahur Raqeeb - God is the Watcher

அல்லாஹுல் ர஠ீப் - கடவுள் கண்காணிப்பவராக இருக்கின்றார்

47. **اللَّهُ الْمُجِيبُ** - Allahul Mujeeb - God is the Responder

அல்லாஹுல் முஜீப் - கடவுள் பதிலளிப்பவராக இருக்கின்றார்

48. **اللَّهُ الْوَاسِعُ** - Allahul Wasi - God is the Omnipresent

அல்லாஹுல் வாஸிய் - கடவுள் எங்கும் நிறைந்தவராக இருக்கின்றார்

49. **اللَّهُ الْحَكِيمُ** - Allahul Hakeem - God is the Most Wise

அல்லாஹுல் ஹக்கீம் - கடவுள் ஞானம் மிக்கவராக இருக்கின்றார்

50. **اللَّهُ الْوَدُودُ** - Allahul Wadhood - God is the one who loves His believing Servents

அல்லாஹுல் வடதூமத் - கடவுள் நம்பிக்கை கொண்ட தன் அடியார்களை நேசிக்கின்றவராக இருக்கின்றார்

51. **اللَّهُ الْمَجِيدُ** - Allahul Majeed - God is the Glorious

அல்லாஹுல் மஜீத் - கடவுள் துதிப்பிற்குரியவராக இருக்கின்றார்

52. **اللَّهُ الْبَاعِثُ** - Allahul Baa'is - God is the Ressurector

அல்லாஹுல் பாஇஸ் - கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புபவராக இருக்கின்றார்

53. **اللَّهُ الشَّهِيدُ** - Allahush Shaheed - God is the Witness

அல்லாஹுஸ் ஷஹீத் - கடவுள் சாட்சியாளராக இருக்கின்றார்

54. **اللَّهُ الْحَقُّ** - Allahul Haqq - God is the Truth

அல்லாஹுல் ஹக் - கடவுள் உண்மையாக இருக்கின்றார்

55. **اللَّهُ الْوَكِيلُ** - Allahul Wakeel - God is the Advocate

அல்லாஹுல் வகீல் - கடவுள் ஆதரவாளராக இருக்கின்றார்

56. **اللَّهُ الْقَوِيُّ** - Allahul Qawiyy – God is the Powerful

அல்லாஹுல் டகவிய் - கடவுள் சக்தி நிறைந்தவராக இருக்கின்றார்

57. **اللَّهُ الْمَتِينُ** - Allahul Matheen - God is the Incomparable

அல்லாஹுல் மதீன் - கடவுள் ஒப்பிடமுடியாதவராக இருக்கின்றார்

58. **اللَّهُ الْوَلِيُّ** -Allahul Waliyy-God is the only Lord and the only Master

அல்லாஹுல் வலிய் - கடவுள் ஒரே இரட்சகராகவும் மேலும் ஒரே எஜமானராகவும் இருக்கின்றார்

59. **اللَّهُ الْبَاعِثُ** - Allahul Baa'is - God is the Ressurector

அல்லாஹுல் Bபாஇஸ் - கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புபவராக இருக்கின்றார்

60. **اللَّهُ الْمُحْصِي** -Allahul Muhsi - God has counted the numbers of all things

அல்லாஹுல் முஹ்ஸி- கடவுள் அனைத்துப் பொருட்களின் எண்ணிக்கைகளையும் கணக்கிட்டு வைத்திருக்கின்றார்

61. **اللَّهُ الْمُبْدِي** - Allahul Mubdhi - God is the Initiator

அல்லாஹுல் முBப்திய் - கடவுள் துவக்குபவராக இருக்கின்றார்

55. **اللَّهُ الْمُعِيدُ** - Allahul Mu'eed - God is the Restorer

அல்லாஹுல் முஈDத் - கடவுள் பழைய நிலைக்கு கொண்டு வருபவராக இருக்கின்றார்

63. **اللَّهُ الْمُحْيِي** - Allahul Muhyi - God Controls Life

அல்லாஹுல் முஹ்யி - கடவுள் வாழ்வை கட்டுப்படுத்துகின்றார்

64. **اللَّهُ الْمُمِيتُ** - Allahul Mummeet - God Controls Death

அல்லாஹுல் முமீத் - கடவுள் மரணத்தை கட்டுப்படுத்துகின்றார்

65. **اللَّهُ الْحَيُّ** - Allahul Hayyu - God is the Living

அல்லாஹுல் ஹய்யு - கடவுள் ஜீவித்திருப்பவராக இருக்கின்றார்

66. **اللَّهُ الْقَيُّومُ** - Allahul Qayyum - God is the Eternal

அல்லாஹுல் கய்யும் - கடவுள் நிலைத்திருப்பவராக இருக்கின்றார்

67. **اللَّهُ الْوَاحِدُ** - Allahul Waajid - God is the Infallible

அல்லாஹுல் வாஜித் - கடவுள் தவறிழைக்காதவராக இருக்கின்றார்

68. **اللَّهُ الْمَاجِدُ** - Allahul Maajid - God is the Magnificent

அல்லாஹுல் முBப்திய - கடவுள் துவக்குபவராக இருக்கின்றார்

69. **اللَّهُ الْوَاحِدُ** - Allahul Waahid - God is One

அல்லாஹுல் வாஹித் - கடவுள் ஒருவராக இருக்கின்றார்

70. **اللَّهُ لَاحِدٌ** - Allahul Ahad - God is the one and only

அல்லாஹுல் அஹத் - கடவுள் ஒரே ஒருவராக இருக்கின்றார்

71. **اللَّهُ الصَّمَدُ** - Allahus Samad - The Absolute God

அல்லாஹுல் ஸமத் - கடவுள் பரிபூரணமானவராக இருக்கின்றார்

72. **اللَّهُ الْقَادِرُ** - Allahul Qaadhir - God is the Omnipotent

அல்லாஹுல் QகாDதிர் - கடவுள் எல்லாம் வல்லவராக இருக்கின்றார்

73. **اللَّهُ الْمُقْتَدِرُ** - Allahul Mukthadhir - God is able to do all things

அல்லாஹுல் முக்தDதிர் - கடவுள் அனைத்தையும் செய்யும் திறனுடையவராக இருக்கின்றார்

74. **اللَّهُ الْمُقَدِّمُ** - Allahul Mu'qaddhim - God is the Preferrer

அல்லாஹுல் முகத்Dதிம்- கடவுள் முற்படுத்திவைப்பவராக இருக்கின்றார்

75. **اللَّهُ الْمُوَخِّرُ** - Allahul Mu'akhkhir - God is the one who respites

அல்லாஹுல் முஅKஹ்ஹிர் - கடவுள் அவகாசம் அளிக்கின்றவராக இருக்கின்றார்

76. **اللَّهُ الْأَوَّلُ** - Allahul Awwal - God is the Alpha (First)

அல்லாஹுல் அவ்வல் - கடவுள் முதன்மையானவராக இருக்கின்றார்

77. **اللَّهُ الْآخِرُ** - Allahul Aakhir – God is the Omega (Last)

அல்லாஹுல் ஆகஹிர் - கடவுள் முடிவானவராக இருக்கின்றார்

78. **اللَّهُ الظَّاهِرُ** - Allahul Zahir - God is the Outermost

அல்லாஹுல் Zஜாஹிர் - கடவுள் மிகவும் வெளியிலிருப்பவராக இருக்கின்றார்

79. **اللَّهُ الْبَاطِنُ** - Allahul Baathin - God is the Innermost

அல்லாஹுல் Bபாத்தின் - கடவுள் மிகவும் உள்ளிருப்பவராக இருக்கின்றார்

80. **اللَّهُ الْوَالِي** - Allahul Waale - God is the Lord and Master

அல்லாஹுல் வாலிய் - கடவுள் இரட்சகராகவும், எஜமானராகவும் இருக்கின்றார்

81. **اللَّهُ الْمُتَعَالِي** - Allahul Mutha'ale - God is the Most High

அல்லாஹுல் முத்தஆலிய் - கடவுள் மிகவும் உயர்வானவராக இருக்கின்றார்

82. **اللَّهُ الْبَرُّ** - Allahul Barr - God is the Most Kind

அல்லாஹுல் Bபர்R - கடவுள் மிகவும் கனிவானவராக இருக்கின்றார்

83. **اللَّهُ التَّوَّابُ** - Allahuth Thawwab - God is the Redeemer

அல்லாஹுத் தவ்வாBப - கடவுள் மீட்சி அளிப்பவராக இருக்கின்றார்

84. **اللَّهُ الْمُنْتَقِمُ** - Allahul Munthaqim - God is the Avenger

அல்லாஹுல் முந்தகிம் - கடவுள் பழிதீர்ப்பவராக இருக்கின்றார்

85. **اللَّهُ الْعَفُوُّ** - Allahul Afuv - God is the Pardoner

அல்லாஹுல் அஃபுவ் - கடவுள் பிழை பொறுப்பவராக இருக்கின்றார்

86. **اللَّهُ الرَّؤُوفُ** - Allahul Ra'oof - God is the Most Compassionate

அல்லாஹுல் ரஹ்மான் - கடவுள் மிகவும் இரக்கமுடையவராக இருக்கின்றார்

87. **اللَّهُ مَالِكُ الْمَلِكِ** - Allahul Maalikul Mulk - God is the Possessor of all soveriegnty

அல்லாஹு மாலிகுல் முல்க் - கடவுள் எல்லா ஆட்சி அதிகாரங்களையும் கொண்டவராக இருக்கின்றார்

88. **اللَّهُ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ** -Allahul Dhul Jalaali wal ikram -

God is the possessor of Majesty and Honor

அல்லாஹுல் ஜலால் ஜலாலி வல் இக்ரம் - கடவுள் மாட்சிமை மற்றும் கண்ணியம் உடையவராக இருக்கின்றார்

89. **اللَّهُ الْمُقْسِطُ** - Allahul Muqsith – God is Equitable

அல்லாஹுல் முக்ஸித் - கடவுள் நேர்மையானவராக இருக்கின்றார்

90. **اللَّهُ الْجَامِعُ** - Allahul Jami - God is the Gatherer

அல்லாஹுல் ஜாமிய் - கடவுள் ஒன்று கூட்டுபவராக இருக்கின்றார்

91. **اللَّهُ الْغَنِيُّ** - Allahul Ghani - God does not need anyone

அல்லாஹுல் கெனி - கடவுள் எவர் ஒருவருடைய தேவையும் அற்றவர்

92. **اللَّهُ الْمُغْنِي** - Allahul Mughni - God is the Enricher

அல்லாஹுல் முகெனிய் - கடவுள் வாழ்வாதாரங்களை பொழிபவராக இருக்கின்றார்

93. **اللَّهُ الْمَانِعُ** - Allahul Maani - God is the Withholder

அல்லாஹுல் மானிய் - கடவுள் வாழ்வாதாரங்களை நிறுத்திவைப்பவராக இருக்கின்றார்

94. **اللَّهُ الضَّارُّ** - Allahudh Dhaar - God is the Afflictor

அல்லாஹுடத் Dதார் - கடவுள் துன்பத்தைக்கொண்டு பிடிப்பவராக இருக்கின்றார்

95. **اللَّهُ النَّافِعُ** - Allahun Naafi - God is the Benefactor

அல்லாஹுன் நாஃபிய் - கடவுள் உதவி செய்பவராக இருக்கின்றார்

96. **اللَّهُ النُّورُ** - Allahun Noor - God is the Light

அல்லாஹுன் நூர் - கடவுள் ஒளியாக இருக்கின்றார்

97. **اللَّهُ الْهَادِي** - Allahul Haadhi - God is the Guide

அல்லாஹுல் ஹாஹி - கடவுள் வழி நடத்துபவராக இருக்கின்றார்

98. **اللَّهُ الْبَدِيعُ** - Allahul Badhii - God is the Initiator

அல்லாஹுல் பதீய் - கடவுள் துவக்குபவராக இருக்கின்றார்

99. **اللَّهُ الْبَاقِي** - Allahul Baaqee - God is the Ever Enduring

அல்லாஹுல் பாஹீய் - கடவுள் என்றென்றும் நிலைத்திருப்பவராக இருக்கின்றார்

100. **اللَّهُ الْوَارِثُ** - Allahul Waarith - God is the Ultimate Inheritor

அல்லாஹுல் வாரிஸ் - கடவுள் இறுதியான வாரிசுதாரராக இருக்கின்றார்

101. **اللَّهُ الرَّشِيدُ** - Allahul Rasheed - God is the Infallible Guide

அல்லாஹுர் ரஷீத் - கடவுள் தவறியமைக்காத வழிகாட்டியாக இருக்கின்றார்

102. **اللَّهُ الْمَلِكُ** - Allahul Maalik - God is the Master

அல்லாஹுல் மாலிக் - கடவுள் அதிபதியாக இருக்கின்றார்

எல்லா புகழும் எல்லா மகத்துவமும்
கடவுள்-க்கு மட்டுமே உரியது.

“மார்க்க ஆதாரமாக பின்பற்றுவதற்கு
முஹம்மது நபிக்கு அல்லாஹ்வால்
வழங்கப்பட்டது குர்ஆன் மட்டுமே” (6:19,114).
“மனிதர்கள் அனைவரும் குர்ஆனை
மட்டுமே மார்க்க ஆதாரமாகக் கொள்ள
வேண்டும்” (5:48, 17:46) என்பது அல்லாஹ்வின்
கட்டளையாகும். ஆகையால் அல்லாஹ்வின்
கட்டளைக்கு கீழ்ப்படிந்து, மேலும் அல்லாஹ்வின்
தன்மைகளை உணர்ந்து, அவரிடம் மட்டுமே
இறைஞ்சிப் பிரார்த்தனை செய்து,
மேலும் அல்லாஹ்வின் நாட்டப்படி
(இன்ஷா அல்லாஹ்) குர்ஆனில் உள்ள
அவருடைய உத்தர வாதங்களான வெற்றி,
ஆரோக்கியம், செல்வம், மன அமைதி
மற்றும் பரிபூரணமான மகிழ்ச்சி ஆகியவற்றை
இவ்வுலகிலும், மறுவுலகிலும் முழுமையாக நாம்
அனைவரும் பெற வேண்டும் என்பதே இந்தப்

இந்தப் புத்தகம் வெளியிடுவதற்கான நோக்கம்

அல்லாஹ்விடம் இறைஞ்சிப்பிரார்த்தனை (துஆ) செய்வதை “வழிபாட்டின் ஒரு வகை” என்று குர்ஆன் (40:60) நமக்கு கூறுகின்றது. மேலும் “அல்லாஹ்விடம் மட்டுமே இறைஞ்சிப்பிரார்த்தனை செய்ய வேண்டும்” (13:14) என்றும் நமக்கு உபதேசிக்கின்றது. இன்னும் “அல்லாஹ்விடம் இறைஞ்சிப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் மனிதர்கள் ஒரு போதும் வழிதவற மாட்டார்கள்” (19:48) என்று நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய நம்முடைய மார்க்கத்தின் தந்தையாகிய இப்ராஹிம் மூலம் நமக்கு அறிவுறுத்துகின்றது. இன்னும் கூடுதலாக “அல்லாஹ்விடம் இறைஞ்சிப் பிரார்த்தனை (துஆ) செய்யாதவர்களை ஆணவக்காரர்கள் என்றும், அவர்கள் நிர்பந்திக்கப்பட்டவர்களாக

நரகிற்குள் நுழைவார்கள்" (40:60) என்றும் குர்ஆன் நம்மை எச்சரிக்கை செய்கின்றது.

நம்முடைய தேவைகளை யாரிடம் கேட்டு நாம் பிரார்த்தனை செய்கின்றோமோ, அந்த அல்லாஹ்வைப் பற்றி அதாவது நம்முடைய இரட்சகரைப் பற்றி, நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அல்லாஹ்வுடைய பெயர்கள் ஒவ்வொன்றும் நமக்கு அல்லாஹ்வுடைய தன்மைகளை உணர்த்துபவைகளாக இருக்கின்றன. நம்முடைய இரட்சகரைப் பற்றி அறியாத நிலையில், நாம் அவரிடம் பிரார்த்தனை செய்வதென்பது பொருத்தமான செயலாகாது. ஏனெனில் "அல்லாஹ்வை மதிப்பீடு செய்ய வேண்டிய முறைப்படி மதிப்பீடு செய்ய வேண்டும்" (6:91, 22:74) என்று குர்ஆன் நமக்கு போதிக்கின்றது.

இணையதளங்கள்

Kadavulmattum.org (Tamil)

Hiddensecret.org (English)

Godalone.in (English)

Ekkhuda.com (Hindi)